



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය
 பொது நிர்வாக, உள்ளாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளராட்சி அமைச்சு
 Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන
 தொலைபேசி: (94) 011- 2694560
 Telephone

ෆැක්ස්
 தொலைநகல்: (94) 011- 2692254
 Fax

ඊ-මේල්
 மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk
 E-mail

වෙබ් අඩවිය
 இணையத்தளம்: www.pubad.gov.lk
 Web Site

මගේ අංකය
 எனது இல
 My No

CS/DOS/Policy/පොදු/01

ඔබේ අංකය
 உமது இல
 Your No

දිනය
 திகதி:
 Date

2022.06.29

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள்
 திணைக்களத் தலைவர்கள்
 மாவட்டச் செயலாளர்கள்
 பிரதேச செயலாளர்கள்

2020.01.01 ஆந் திகதிக்கு முன்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ள உத்தியோகத்தர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தல்

இணைந்த சேவையில் 80,000 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தற்போது சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனவே அவர்கள் தொடர்பான தாபன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காகித வேலைகள், அச்சிடுதல் மற்றும் தபால் கட்டணச் செலவுகளை குறைக்க முடியுமான வகையில் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

02. அதனால் 2020.01.01 ஆந் திகதிக்கு முன்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பதவிக்கு நியமனம் பெற்றுள்ள உத்தியோகத்தர்களின் நியமனங்களை உறுதிப்படுத்துவதற்கு உரித்தான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பான எனது இணையிலக்கம் மற்றும் 2020.10.16 ஆந் திகதிய கடிதத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாதிரிப் படிவம் - CS/DOS/Con/Recom/2020 மற்றும் அவசியப்படும் இணைப்பு இதன்மூலம் திருத்தியமைக்கப்படுகின்றது.

03. 2020.01.01 ஆந் திகதிக்கு முன்னர் நியமனங்கள் கிடைத்து தகுதிகாண் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள ஆனால் நியமனங்களை உறுதிப்படுத்துவதற்கு இதுவரை பரிந்துரைகளை சமர்ப்பித்திராத உத்தியோகத்தர்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்கும் போது இத்துடன் அனுப்பப்படும் மாதிரிப் படிவம் - CS/DOS/Con/Recom/2022 (இணைப்பு - 01) இல் காட்டப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி அவசியப்படும் இணைப்புக்களுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

04. அதற்கமைய அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நியமனங்களை உறுதிப்படுத்துவதற்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் போது, நியமனங்களை உறுதிப்படுத்தும் மாதிரிப் படிவத்துடன் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்க இதற்குப் பிறகு அவசியமில்லை என்பதோடு, அவ்வாவணங்கள் உத்தியோகத்தரின் பிரத்தியேகக் கோவையில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு, உத்தியோகத்தரின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரையை அனுப்புமாறு தயவுடன் அறியத்தருகின்றேன்.

- பொது - 278 சத்தியம்/ உறுதியுரை
- பொது - 261 சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல்
- பொது - 160 உடன்படிக்கை
- அரசியலமைப்பின் 157 மற்றும் 161 ஆம் உறுப்புகளுக்கு ஏற்ப கீழ்ப்படிதலுக்கான வெளிப்பாடு

05. அவ்வாறே, பொது 169 இன் கீழ் மருத்துவப் பரிசோதகரின் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை இதன்பிறகு சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பதோடு, உத்தியோகத்தர் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் சேவையாற்றுவதற்கு தகுதியானவரா/ இல்லையா என்பது பற்றி மருத்துவ அதிகாரியின் பரிந்துரையை சான்றுப்படுத்தி நியமனத்தை உறுதிப்படுத்தும் படிவத்தில் சரியாக குறிக்கப்படல் வேண்டும் என்பதோடு, உத்தியோகத்தர் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கு தகுதியற்றவர் என மருத்துவ பரிந்துரையைப் பெற்றிருப்பின் மாத்திரம் மருத்துவ பரிசோதகர் அறிக்கையை அனுப்ப வேண்டும் என மேலும் அறிவிக்கின்றேன்.

ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார

இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்